

கூடுப்போனவள்

காத

சொக்கலிங்கம் எழுதியது

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

ஒடிப்போனவள் கதை

ஆசிரியர் :

சொக்கலிங்கம்



சாந்தி நீலையம்
துறையுர் திருச்சி ஜில்லா

சாந்தி நிலைய வெளியீடு 3
முதல்பதிப்பு ஏப்ரல் 1947
விலை அனு நான்கு

படித்த பின்

இந்தப் புத்தகத்தைப்படித்து
முடித்ததும் ‘இடிப்போனவள்
கதை’ எப்படியிருக்கிறது;
அதைப் பற்றி நீங்கள் என்ன
சிரைக்கிறீர்கள் என்பதை
சாந்தி நிலையத்துக்கு எழுதி
அனுப்புங்கள். உங்கள் மனதில்
பட்ட உண்மையான கருத்தை -
தன்மைகளையும் தவறுகளையும்
துணிந்து கூறுகிற கேரமையான
வீமர்சனங்களை வரவேற்கி
கேடு:

ஊழியன் பிரஸ். துறைமுதலி.

Q. H. No. TY. 40. C. 2000

கதையைப் பற்றி

இடிப்போனவள் கதை அமானுஷ்யமரன் கற் பனையல்ல. ராக்ஷஸ்க் கதையும் அல்ல. அன்றூட வாழ்விலே அல்லவுறுதுகிற எத்தனையோ அபாக்கிய வதிகளில் ஒருத்திதான் சிவகாமியும். அவளை—அவளைப்போன்றவர்களை ஏசி வசைபாடத்தான் தெரியும் சமூக மக்களுக்கு.

அடிப்படைக் காரணமே, சம்பிரதாயக் குட்டை யிலே ஊறிக் கிடக்கும் அட்டைகளான சமூகப் பெரியார்களே என்பதை அவர்கள் உணர மாட்டார்கள்.

இன்றைய சமுதாயம் கரையான் புற்று. இடிச்து கொண்டிருக்கும் பாழ் வீடு. மேலே மினுமினுப் பான குழிதாமரையும், நீலோற்பலமும் தாமரை மலர்களும் மினுக்க ஆழத்திலே பாசியும் புழுக்களும் முட்களும் நிறைந்து சாக்கடையாக மாறி வருகிற தேக்க ஸிலை.

சமுதாயம் சீர்திருந்த வேண்டும் என்கிறூர்கள். சமுதாயம் சீர்திருந்த முடியாது, சமூக தர்மங்களும், மூட நம்பிக்கைகளும், மக்களின் மடத்தனமும் அவற்றுல் விளைகின்ற தீமைகளும் ஓழித்துக் கட்டப்படும் வரை.

‘பாபங்கள்’ என்று மதிக்கப்படுகிற அநேகம் செயல்கள் ‘இல்லாக் குறை’யினால் எழுந்தது என்று எண்ணி ஏமாறுகிறூர்கள். ‘இருக்கின்ற தியிர்’ காரணமாகவும் பாபங்கள் கொழுத்து வளரும் என் பதை உணர முடியாதவர்கள் பிரச்சனையை ‘ஓண்ண கரக்கண்’ பார்வையோடு தான்பார்க்கிறூர்கள் என்று கூறுவேன்.

வயிற்றுப் பசியி னால் மட்டுமே 'பாபங்கள்' என்று கருதப்படுகிற செயல்கள் பிறக்கவில்லை. அவற்றுக்கு வகை செய்யும் வேறு பசிகளும் உண்டு. இபற்றைகயின் சிருஷ்டியான இந்தப் பசிகளுக்குச் சரியான ஆகாரம் கிடைக்காத போது தான் மக்கள் தறி ஏட்டு அலைய நேரிடுகிறது.

'கிடைக்காத போது மட்டும்' என்றும் சொல்லி விடுவதற்கு இல்லை. பார்க்கப் போனால், மக்கள் பசியை அடக்க வில்லை. பசிதான் மக்களை ஆட்டி வைக்கிறது! அது எந்த வகையான பசியாக இருங் தால் என்ன!

இவ்வொரு சிறு விஷயமும் வாழ்வை பாதிக்கிற பெரும் பிரச்சினையாகி விடுகிறது—சமுதாயத்தை, உயிர்க்குல வளர்ச்சியை பாதிப்பதனால். ஆண் பெண் உறவு குடும்பப் பிரச்சினையல்ல. சமுதாயப் பிரச்சினை, உலகப் பிரச்சினை, உயிர்க்குல மனை தத்துவப் பிரச்சினை.

இவை சரியாக எடை போடப்பட்டு முடிவுகள் காணப்பட வேண்டும், சமுதாயத்தை—உயிர்க்குலத்தை ஒரளவுக்காவது அப்பழக்கற்றதாக மாற்ற வேண்டுமானால். மனிதன் கடவுளாக வேண்டாம், அது மனிதனுக் வளர்வது கிடக்கட்டும். முதலில் மனிதன் மனிதனுக் வாழ்வேண்டும். வாழ வகை செய்ய வேண்டும்.

அதற்குத் தடையாக உள்ள இழிதகைமைகளை, சிறுமைகளைக் களைய அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது சிந்தனையாளர்களின் கடமை. இலக்கியத்தின் ஜீவனே, இதய ஓலியே, அதாகத் தான்

இருக்க வேண்டும். வாழ் வி ன் நிர்வாணத் தன்மையை சுட்டிக் காட்டி, சிறுவர்களை எடுத்துச் சொல்ல வேண்டியது எழுத்தாளன் கடமை. சிந்திக் கச் செய்யவேண்டியது அவன் எழுத்தின் லட்சியம்.

அதை அருமையாக, அழகாக, இனிமையாக, கலையாகக் கையாண்டு ரசிகர்களின் அமோகமான பாராட்டுதல்களையும் அன்பையும் பெற்று வரும் எழுத்தாளர் சொக்கலிங்கம் தனக்கே உரிய தனி முறையில் ‘ஓடிப்போனவள் கதை’யை எழுதியிருக்கிறார். உண்மையை உள்ளபடி எழுதியிருப்பதற்காக - உணர்ச்சிகரமாக-எழுதியுள்ளதற்காக சொக்கலிங்கத்தைப் பாராட்ட வேண்டும். அவர் துணிவை வியக்கவேணும்.

உண்மைகளை, புரட்சிகரமான புதுமையான சிந்தனைகளை, முன்னோற்ற இலக்கியங்களை வெளியிடும் சாந்தி சிலையத்தினரின் துணிவையும் வியக்காமல் இருக்கமுடியாது.

‘ஓடிப்போனவள் கதை’ தமிழ் இலக்கியத்துக்கு புரட்சிகரமான புதுமை. ஆனால் நாட்டிலே அன்றூட்டிக்கூட்டுச்சி! இதை ஏட்டிலே பதித்த சொக்கலிங்கம் ‘பாபம்’ எதையும் செய்துவிடவில்லை. இப்படிச் செய்தது இலக்கியத் துரோகம் என்று கருதப்படுமானால், தீவிரமாக உள்ளதை உள்ளபடி எழுதுகிற மூல்க்கராஜ் ஆனந்த், கே. அஹமட் அப்பாஸ் முதலிய இன்றைய எழுத்தாளர்களும், மாப்பஸன்ட், டி. எச். லாரன்ஸ் போன்ற பிரயல் இலக்கியாசிரியர்களும் எழுதியவை எல்லாம் ‘இலக்கியத்துரோகம்’ என்று ‘சித்திரபுத்திரக்கணக்கு’ எழுத்தட்டும் இலக்கிய சனுதனிகள்! கவிராயர் சுப்ரதீபமும் காளமேகமும்

பிறப்புவர்களும் படிய பெண் அங்க வர்ணனைகளை ரசிக்கிறவர்களுக்கு இது இலக்கியமாகப் படவில்லை என்றால், நான் ஆச்சர்யப்படமாட்டேன். குறைகூறு கிறவர்களை ‘கள்ளமனக்குள்ளாநரிகள்’ என்று கூறுவேன். வெளிவேஷமாக புனிதத்தனம்பேசிவிட்டுமறை விலே ருத்ராக்ஷப்பூனித்தனம் பயில்கிற எத்தர்கள் அவர்கள். அவர்களை நானே நண்பர் சொக்கவிங்கமோ, எங்கள் நண்பர்களோ சட்டை செய்யப்போவ தில்லை.

மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிறார்கள் உணர்ச்சிச் சூழையிலே சிக்கி அல்லாடுகிறபோது அவ்வேலையில் அவர்கள் தங்களை, தாங்கள் வகுத்த தர்மங்களை முறை னை மறந்துவிடுகிறார்கள். பிற ரது குறை கூறல்களையோ வசைமாரிகளையோ கருதுவதில்லை. உலகத்தையே மறக்கடிக்கிற உணர்ச்சிக் கொதிப்பு மனிதர்களை வெறியர்களாக்கிவிடுகிறது. உணர்ச்சிக்கு அடிமைகள் அவர்கள். உணர்ச்சிக்கு தூபம் போடுகின்றன சந்தர்ப்பங்கள். மனிதன் மனிதனுக்காக வாழுவேண்டுமானால் சந்தர்ப்பங்களில் சிக்கித் தின்றாரும் சிறு துரும்பாகிவிடாமல் யிகை பட்ட உணர்ச்சிகளின் கருவியாகிவிடாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். இத்தகைய சிந்தனைகளை வலியுறுத்தும் சித்திரம்தான் ‘ஓடிப்போனவள் கதை.’

சாந்திநிலையவர்ச்சியிலே ஆர்வமும் ஒத்துழைப்பும் காட்டுகிற நண்பர்களுக்கு எங்கள் நன்றி.

கோரநாதன்

ஓடிப் போனவள் கதை

சிவகாமிக்கு அவளது கணவனைப் பிடிக்கவில்லை.
எப்படிப் பிடிக்கும்?

அவள் பெண். வயது பதினெட்ட்டு ஆகிறது.
போன வருஷம் தான் திருமணம் நடைபெற்றது.

ஜோதிட சிகாமணி ஜாதகம் பார்த்து. பொருத்
தங்கள் எல்லாம் ரொம்ப அருமையாக அமைந்திருக்
கின்றன என்று உறுதி கூறி, ஜஞ்சு ரூபாய் வாங்
கிப் போன பிறகு அவள் தந்தைக்கு உற்சாகம்
தாங்க முடிய வில்லை.

புரோகிதருக்கும் உவகையாகத் தானிருக்கும்.
'ஆயிரம் பொய் சொல்லியானாலும் ஒரு கல்
யாணத்தைப் பண்ணி வை' என்ற தர்மத்தின்படி
நடந்ததற்காக அல்ல. இப்போ கிடைத்தது, இனி
கல்யாணத்தின் போது அகப்படப்போகிற லாபத்
துக்கு அச்சாரம் போட்டிருப்பது போல என்ற
ஆசை ஸினிப்பு மகிழ்வைத் தூண்டியது.

சிவகாமியின் தந்தை ரொம்ப சந்தோஷமாக
வீட்டுன் நுழைந்தார், அவருக்கு திருப்தி இராதா
பின்னே!

'சிவகாமி, உன் அதிர்ஷ்டம் தானம்மா. நல்வ
சம்பந்தம். அவருக்கு சொத்து ரொம்ப இருக்கு'
என்று இறுமாந்து போனார்.

பதினேழு வயசு ஸிரம்பாத பாவையின் மனம்
'அவர் எப்படி இருப்பார்? வயசு என்ன இருக்கும்?'
என்று கேட்கத் துடித்தது, அவர்யார் என்று அறியத்

தடித்தது ஆனால் அவள் பெண். இயல்பான வெட்கம் ஆசைக்கு அணைபோட்டது.

தந்தை வெற்றிகரமாக வியாபார ஒப்பங்களில் பற்றி சினைத்துப் பூரிப்பது போலப் பேசிக் கொண்டு போனார். தன்னுடைய வாழ்க்கையையே பாதிக்கப்போகிற ஒப்பங்கள் பற்றி அவள் என்ன என்ன என்னுகிறான் என்பதை அறிய அவருக்கு சினைவு எழவில்லை. அவர் சொன்னார்: ‘நிலம் புலம் வீடு வாசல் எல்லாம் இருக்கு. ஜட்கா வச்சிருக்கார். குதிரைகள் அட்டா! என்ன அழகாக இருக்கு தெரியுமா? அஸ்வகதி என்பார்களே அந்த அழகை அவர் குதிரைகள் டக். டக். டக் என்று நடைபோட்டு வரும்போது நான் காண முடியும். தெருவிலே போறவன் எவனுமே நின்று திரும்பித்தான் பார்க்கலும்.....’

தெருவிலே எதிர்ப்படும் எவனுமே நின்று பார்ப்பதுடன் கண் ணி லே வை கண்ணிடத் தவிக்கும்படி தூண்டுகிற வனப்பு பெற்றுள்ள அந்தக் குமரி கேட்க விரும்பினான்—‘அப்பா, அவர் அழகாயிருப்பாரா? அவருக்கு வயசு என்ன? அவர் யார்?’

அவள் பெண். இன்னும் பதினேழு வயசு சிரம்பாத பருவமங்கை. இயல்பான வெட்கம் குறுக்கே நின்று தடைபோட்டது அவள் ஆசைக்கு.

‘என்னம்மா ஒண்ணுமே சொல்ல மாட்டேன் கிறே? என்ன யோசனை?’ என்று கேட்டது தந்தையின் வாய்.

‘ஊம்’ என்றான் மகள். எப்படிச் சொல்வது தனது உள்ளத்து ஏக்கத்தை என்ற தவிப்பு அவளுக்கு,

‘சிவகாமி, உன் பாக்கியம் தான். கனகனேரிப் பண்ணையார் வீட்டிலே சம்பந்தம் பண்ணுகிற தென்றுல்.....’

‘அவருக்கு மகன் கிடையாதே!’ என்று சிரைத் தது சென்றுச் சொல்லத் துணியவில்லை அவள்.

‘அவராக வலிய வந்து கேட்பது என்றுல்.....’

அவள் இதயத்திலே யாரோ ஊசியால் குத்து வது போவிருந்தது. கவனித்தாள்.

‘நல்ல மனுவன், வயச என்ன பிரமாதமாகவா ஆகிஷிட்டது! முப்பத்தமுனே என்னவோ தான்...’

தந்தை தன் பேச்சை முடிக்கவில்லை. ஆனால், இன்னும் பதினேழு வயது முடியாத அவள் பெரு முச்செறிந்தாள். இன்பக் கனவுகள் கிஞகிஞுத்த அவளது பிஞ்சுச் சூதங்களை விடப் பாம்பு கடித்தது போல-கடித்தும், விடாமல் கவ்விக்கொண்டிருப்பது போல, வலித்தது அவனுக்கு.

அவள் கனவு கண்டாள். எல்லாப் பெண்களையும் போல, பெண்களைப் பற்றி ஏங்குகிற எல்லா ஆண்களையும் போல, பருவ மங்கை அவள் எண்ணினாள், மனசுக்குப் பிடித்த மன்மதனுக்கு மாலையிட வாம் என்று.

இன்றைய சமூக தர்மத்தின்படி, மணமாக வேண்டிய மங்கைமார்களுக்கு எல்லாம் மன்மதர்களே மாப்பிள்ளையாகக் கிடைக்க இடம் உண்டா, அப்படி தப்பித் தவறிக் கிடைத்தாலும் அவன் மனசுக்குப் பிடித்தவனாக, மனைவியை அன்பாக, இன்பத் துணை வியாக, மதித்து நடத்துகிறவனாக இருப்பானா? -இது போன்ற விஷயங்களை அவள் எண்ணிப்பார்க்கவில்லை.

அவள் என்னிக்கொண்டிருந்தது தன்னைப் பற்றி; தனக்கு வரப்போகும் இன்பம் பற்றி; அந்த இன்பத்தைத் தரவேண்டிய கட்டமுகன் எப்படி யிருப்பான் என்பது பற்றித்தான். அவள் பெண். எல்லாக் குமரிகளையும் போல—வயது வந்த வாவிபார்களையும் போலத்தான்—அவனும்!

ஆனால், பெரியவர்களுக்கு இளம் உள்ளங்களின் எண்ணங்களைப் பற்றி என்ன கவலை? உனக்குச் சம்மதமா? இவளைப் பிடித்திருக்கிறதா?...இந்தப் பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று மணமகளிடமும் மணமகளிடத்தும் கேட்க வேண்டுமா என்ன! பரஸ்பரம் பார்வை பறிமாற வேண்டியது அவசியமா என்ன! கழுத்திலே தாவி ஏறினப்புறம் அவள் அவளையே பார்த்துக்கொண்டிருக்கப் போகிறான். அவன் தன் பக்கத்திலே வேண்டுமானு ஹம் சதா அவளை அமர்த்தி அழுத பார்க்கலாம். மாட்டுக்குத் தண்ணி காட்டுகிறமாதிரி ‘இந்தாம்மா பார்த்துக்கொ—இதுதான் மாப்பிள்ளை!.....மாப்பிள்ளை ராசாவே இதோ ஹம்ம பெண்ணு’ என்று ஒரு நாடகம் என்னத்துக்காக? மேலும், நாங்கள் கல்யாணம் செய்து கொண்ட போது பெரியவா எங்க இஷ்டத்தைக் கேட்டா செய்தாக? என்னவோ எல்லாம் சரியாகத்தான் போகும்,—இளம் பருவத் தின்றை ‘அக்கினி சாட்சியரக, மந்திரமோதி முடிச் சுப்போட்டு’ இல்லைக்கிற குடும்பப் பெரியார்கள் சிலைப்பது இப்படித் தான். அவர்கள் வழியில் வந்தவர்தானே சிவகாமியின் அப்பாவும்.

ஆகவே, வாழ்க்கை என்பது கனவின் இனிமை நிறைந்தது இல்லை என்பதை சிவகாமி உணர முடிந்தது. தனது வாழ்க்கையைவசூக்கும் உரிமைக்களுக்கு இல்லை. பெற்றோர்கள் இஷ்டப்படி தான் பிள்ளை

களின் வாழ்வு பாழாக்கப்படும்; அதற்கு சமூக சியாயங்கள், கட்டுப்பாடு, புரோகித அமைப்புகள், ஜாதகக் கட்டங்கள் எல்லாம் துணை புரியும் என்பன நிருபணமாயிற்று அவனுக்கு, அவளது கல்யாணத்தின் மூலம்.

மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த பண்ணையார் பரமசிவம் பிள்ளையை பார்த்ததுமே சிவகாமி மயங்கிக் கீழே விழாமலிருந்தது பெரிய காரியம்!

‘வேறு என்ன பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று எதற்காக ஜீயா பார்க்க வேணும்? அருமையான பொருத்தம், பெயர்ப் பொருத்தம்—அட்டா! சுலபமாகக் கிடைக்கக் கூடியதா! அதிர்ஷ்டம் நிறைந்த பொருத்தம் அல்லவா—இருக்குது பாருங்களேன்...பரமசிவம்—சிவகாமி—இதை விட வேறு பொருத்தம் என்ன இருக்கும்?’ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

‘இன்றைய சமுதாயம் குட்டிச் சுவராக இடி பட்டு நிற்பதற்கு முக்கிய காரணமே இந்தக் கிழத்தைப் போல, எதையும் முன்னிருக்குது செய்ய தானுகடை வந்து வடுகிற பெரிய மனிதர்கள் தான், என்று ஒரு இளம் உள்ளம் குழறியது. விருந்தினரில் ஒருவன் அவன். ஆனால், ஒன்றிரு இளைஞர்கள் புகைந்து! குழறுவதனால் மட்டும் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது!

பச்சைக்கிளி போலே, பூங்கொடி போல, நெளி கிண்ற மின்னல் மாதிரி இருந்த சிவகாமி அருகிலே அமர்ந்திருந்த உருவம் அந்த இடத்துக்குப் பொருத்தமில்லாதது. இளங் தொந்தியும், தடிமுஞ்சியிலே ‘ஆட்டுக் கோட்பு’ மீசையும்—காணவே சுகிக்க

வில்லை! பணபலத்தைக் கொண்டு மலர் ந் து
சோபித்து காலத்தென்றவின் இன்ப ஸ்பரிசத்துக்
காகக் காத்திருந்த அழகு மலரை, கொள்ளோயடித்து
விட்ட கேரம் அது. ‘அதற்கு’ வயது நாற்பது.
சிவகாமிக்கு வயது பதினேழு. அவனுக்கு அவள்
மூன்றும் தாரம்.

‘தாவாச் சிறுமான்’ சிவகாமிக்கு கிழு தட்டிய
கணவனைப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்?

பணத்தோடு பணம் சேர்ந்தது என்று சம்பந்தம்
செய்த பெருமையில் தினைத்திருந்தார் தங்கை,
ஆனால் மகஞாக்குத் தான் மனவிறைவு இல்லை!

பண்ணையாரின் மனைவியாகி விட்ட சிவகாமிக்கு
நகைகள் கிடைத்தன. பட்டுச்சேலைகள் கிடைத்தன
ராஜை மரியாதை, சுக வாழ்வு எல்லாம் இருந்தன. ஆனால், உள்ளத்தில் திருப்தி இல்லை.

என்ன ஆடம்பர சாதனங்கள் கிடைத்துத்தான்
என்ன செய்ய! உண்மையான இன்பம்—அவள் கனவு,
கண்ட வாழ்வின் பலன், மண வாழ்வின் திருப்தி;
மன மலர்ச்சி—கிட்ட வழியில்லை.

எப்படிக் கிட்டும்? இன்றைய சமூக திருப்திப்படி
பெரியவர்களால் வியாபார தீயிலே கடத்தி வைக்கப்
படுகிற எந்தக் கல்யாணத்திலேதான் பெண் னுக்கு
இன்பம் கிடைக்க வழியிருக்கிறது? ஆனுக்குத்தான்
இன்பமும் அமைதியும் கிட்டிவிடுகிறதா என்ன!

அதைப் பற்றி அவளுக்குத் தெரியாது. அவள்
பெண். எல்லாப் பெண்களையும் போல, தண்ணைப்
பற்றியே தான் அவள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

கவலைப்பட்ட அவள் மனக்கொடி ஆடியது. நடுங்கியது. பற்றுக்கோடராக எதையாவது பிடித்துக் கொள்ளத் துடித்தது. சந்தர்ப்பக் காற்றும் சுதி செய்தது.

இருங்கள் சிவகாமி பம்பின்டியிலே குளித்து விட்டு சேலீ மாற்றி உடுத்தும் போது அவள் மேணி சடர் விளக்கனைய ஒளி காட்டியது.

இன்றையப் பெண்களுக்கே உடல் வெளிச்சம் போடாமல் சேலீ மாற்றிக் கட்டத் தெரியாது. அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கென்றே சல்லாத்துணிப் புடவை கட்டுகிறார்கள். அவை நினைந்து விட்டாலோ, உடலோடு அப்பிக் கொண்டு கலையெழிற் காட்சியாகத் தாளிருக்கும். ரசிகக் கண்களுக்கு விருந்துதான்!

அதை அறிந்த—அது போன்ற சமயங்களைப் பயன்படுத்தத் தவருத — காத்தவிங்கம் அந்த வீட்டிலே கார் டிரைவராக இருந்தான். அவன் அங்கு வந்தது சந்தர்ப்ப வசத்தாலா! சதி நினைவாலா?

எதானால் என்ன! அவள் சட்டென அவன் முன் வந்துவிட்டான். பின் தவறை உணர்ந்தவன் போல விரலைக் கடித்தபடி தலையை தாழ்த்தி ஸின்றூன் தயங்கினான். வெளியேறினான்.

அவள் முகம் சிவந்தது. வெட்கத்தால் சாம்பி னள். செயலற்று ஸின்றூன்

மறுமுறையும் சந்தர்ப்பம் சதி செய்தது. சிவகாமி தொழுப் புறத்திலே, உடல் தண்ணீரை வெளியே வடித்துக் கொண்டிருக்தாள். அங்கு—வேண் டுமென்றே, தெரியாமலோ—காத்து விங்கம்

போய் விட்டான். அவள் 'டக்'கென்று எழுந்து 'டபக்' கென்று சேலையைக் கீழே போடுவதற்குள் கதவித் தண்டுகள் போன்ற அவளது பாவிஷ் தொடைகளை அவன் மிகவும் ரசிக்க முடிந்தது.....

மீண்டும் சந்தர்ப்பம் துணை புரிந்தது. சிவகாமி விட்டிலே கட்டில் மீது படுத்துக் கிடந்தாள். அவள் மார்புச் சேலை கீழே துவண்டு கிடந்தது. ரவிக்கை கூட தளர்ந்து கிடந்தது. தனிமை என்ற ஸினைவுத் திரையில் ஒளிந்து விட்ட துணைவு போன்றும்!

தற்செயலாகவோ—வேண்டு மென்றே—அந்தப் பக்கமாக எதையோ எடுக்க வந்தான் காத்தலிங்கம், 'அம்மா' என்றான். அவள் அழகை அள்ளிப்பருகிய படி. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். எவ்வளவோ ரசிக்க முடிந்தது அவனால். அவன் சிரித்தான், அவள் முகத்தைப் பார்த்தபடி.

அவனும் சிரித்தாள்.

ஆண் தானுகவே துணைவுதில்லை. பெண்ணீன் ஜாடைமாடையான வசியத் தூண்டுதல்களை ஏற்கா மல். பெண் வெளிப்படையாக ஆசையை தூண்டுவ தில்லை முதலில். ஆனால் அவளது ஒவ்வொரு செய ஓும் பார்வையும் அசைவும் இதய ஆழத்திலே மலர் கின்ற எண்ணாத்தைப் பூர்த்தி செய்ய அவள் பரப்பு கிற வலையோகும்.

அவள் பெண். அவனுக்கு வயது பதினேழு தான். திருப்புதி தரும் கணவன் இல்லை. ஆகவே, குறுக்கேவந்து விளொயாடுகிற ஆண முகைச் சவைக்கத் தவித்தாள் சிவகாமி என்றால் தவறு உண்டோ?

அவன் என்னவோ சாமான் பற்றி வினவினான். அவள் எழுந்து போய் எடுத்து வந்தாள். போகும்

போது தனி எழிலுடன் குலுங்கிய பின்னமுகை ரசித்துவியங்த அவன், சிவகாமி திரும்பி வரும்போது தலைகுளிந்து ஸ்னரூன். அப்போது அவன் அழகை அவள் ரசித்தாள்.

அவனுக்கு வயது இருபத்தெந்து தானிருக்கும். கறுப்பு சிறம்தான். ஆனால் உழைப்பால் முறுக் கேறிய சதைத் திரட்சிகள் அங்குமிங்கும் துள்ளிய அவன் மேனியிலே தனி மினுமினுப்பு இருந்தது. அந்த உறமேறிய உடல் வனப்பையும் வலிவையும் எந்தப் பெண்ணும் வியந்துதான் ஆக வேண்டும், சிவகாமியும் பெண்தானே!

‘ஓ, இந்தா’ என்றான் அவள்.

அவன் திடுக்கிட்டான். அவள் புன்னகைத்தாள் கவர்ச்சிக்கும் மோகனமென்னகை! அவள் கண்களில் அசாதாரண ஒளி ஒடுத்தான் செய்தது.

‘இதைப் பிடியேன். ஏன் முழுச்சுக் கிட்டே கிக்கிறே?’ என்றான் அவள். அவள் குரலிலே ஒரு குழையு இருந்தது. ஒரு மிடுக்கு—உயர்ந்த ஜாதி என்கிற அந்தஸ்து அகஞ்சையிலே ஒலீக்கிற கர்வம்தொனித்தது.

அவன் உள்ளத்திலே தைத்தது அது. இன்றைய சமுத்தியத்திலே அவன் சிறுமிகளாலும் சின்னப் பயல்களினாலும் ‘எலே’ ‘ஏண்டா’ என்று அழைக்கப் பட்டாலும் பொறுமுவது தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் தானிருந்தான், அவன் உழைப்ப வன். வயிற்றுப்பாட்டுக்காக அடிமை வேலை செய்ய கேர்ந்த தொழிலாளி. அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் உழைப்போனும் மனிதன்—அவனுக்கும் இதயம் உண்டு: சுயமரியாதை உண்டு, தனிமனித செளரவும்

உண்டு, தேவை—என்று எண்ண மறந்தவிடு கிருர்கள்.

ஆகவே, பண்ணீணயார் மனைவி டிரைவரை-அவன் ஆண். அவனுக்கு வயது இருபத்தைக்கு. அவளை விட முத்தவன் என்றாலும்கூட-எப்படிச் கூப்பிட்டாலும், அலட்சியமாக மதித்தாலும் யாரும் குறை கூற முடியாது! அதில் அவனுக்கு ஒரு இன்பம்கூட இருந்தது.

'இந்தா, இதை வாங்கிக்கோ' என்றார்கள், மெண்டும் நீட்டினாள். ஏந்திய கைகளில் போட்டாளில்லை. 'போடுங்க' அல்லது 'கொடுங்கள்' என்ற வார்த்தையை உதிர்க்கும் அவன் வாய் என எதிர்பார்த்தாள். ஏமாந்தாள்.

அவன் மெளனமாகத்தான் சின்றுன், கைகளை நீட்டியபடி. அதிலே வைத்தாள் தனது கைகள் அவன் கைகளில் படும்படி கவனத்துடன்! வசியச் சிரிப்பும் காந்தப் பார்வையும் சிந்தினாள், அவளை இழுக்க எறிந்த தூண்டில் மாதிரி.

அதனால் அவன், அந்தஸ்தில் மேலான அவளை உணர்ச்சிகளில் கீழாக்கியே தீர்த்துப் பழிவாங்கி விடுவது என்று முடிவு கட்டி விட்டான்.

அவனுக்கு வெற்றிதான். அவளே இணங்கி வளைந்து வரும்போது அவனுக்கு சிரமமான காரியமா என்ன!

கிழட்டுக் கணவனுல் மனைதிருப்தி பெருத் குமரி-கணவனை விரும்பாத இளம் மனைவி-சுதை இன்பம் பெற முறுக்குத் தளராத வாவிப்பை நாடி னால் தவறு இல்லை, அது இயல்பு, ஆனால் சமூகம்

பொறுக்காது. ஆகவே, விடையம் மர்மமாகவே வளர்ந்தது. அவனுக்குக் கல்யாணமான மூன்றுவது மாதத்திலேயே ஆரம்பமாகி விட்டது மதன வி மா அரங்கேற்றம்!

கல்யாணம் என்பது ஒருவகையில் பெண் னுக்கு சுதங்கிரம் கொடுத்து விடுகிற லைசென்ஸ் என்றே சொல்லாம் வயிற்றிலே பாரம் வந்து விடும் என்று கண்ணி கலங்க வேண்டி யிருக்கும். மணமான மங்கை கவலைப்பட வேண்டாமல்லவா. கணவன் பெயர் ஒரு 'பாஸ்போர்ட்' அவனுக்கு!

கனவழுக்கென்ன!

பண்ணையார் இஷ்டம் போல் அலைய சகல வசதிகளும் இருந்தன. குடிப்பார். கூத்தடிப்பார் தேவடியாள்களுடன், பண்ணையாருக்கு மகிழ் வி யில்லை, வீட்டுக்கு லக்ஷ்மியாக எஜமானியில்லை என்றால் சமூகத்தின் கண்களிலே அது ஒரு குறை. அதை தவிர்க்க அவரிடம் பணம் இருந்தது, சிவகாமி வந்து சேர்ந்தாள், குல விளக்காக. அப்புறம் சமூகம் குருடு தானே! குல விளக்கு கரண்டு போவதை அது ஏன் கவனிக்கப் போகிறது! பண்ணையார் கண்டபடி அலைவதை அது ஏன் தடுக்க வேண்டும்! அவர் ஊருக்குப் பெரியதனக்காரர். அவர் இஷ்டம்போல் செய்யலாம்.

கல்யாணம் செய்து கொண்ட புதிதில் பண்ணையாருக்கு அந்தக் கணி இனித்தது. இல்லை, இனிப்பது போலிருந்தது. பிறகு, நாளாக ஆக சிவகாமி பழுக்காத கணி, பிஞ்சிலேயே வெம்பிப் போனது என எண்ணிவிட்டார் அவர், அவருக்கு விருந்தளிக்க அனுபவஸ்தர்களுக்குக் குறைவா! அனுபவ முற்ற அடுத்த வீட்டு அலமேறு, தாசி குஞ்சரம்,

சின்னத்தாயி, வண்டிக்காரன் மனைவி கறுப்பாயி முதலியவர்கள் 'சரியான உருப்படிகள்' என்று பட்டது அவருக்கு. எப்பவுமே உணர்ந்தது தானே! அவர்களை விளைக்கு வாங்கப் பணமும் பெரிய மனுஷப் பட்டமும் இருந்தன, அவருக்கு தெம்புதார சிமைச் சாராயம் பாட்டில் பாட்டிலாக இருந்தன. அப்புறமென்ன!

பாவம், சிவகாமி!.....

ஆனால், 'ஜீயா பாவம்' என்று இரங்க வேண்டிய சிகியிலா இருந்தாள் அவள். மணமான புதிதில் வதங்கிய மலர் மீண்டும் புதுச் சோபை பெற்றது. தணியாத அரிப்பு பெற்று ஏங்கிய சிவகாமிக்குக் கிடையாமல் கிடைத்த பாக்கியம் காத்தலீங்கம். அதனால், இன்பம் ஊற்றுகப் பொங்கிப் பிரவகித்து அவளையே ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.

சமுதாயத்திலே விபசாரம் 'இல்லாத ஒரு சிலரது' வயிற்றுப் பசியை தணிப்பதற்காக அவர்கள் செய்கிற உடல் வியாபாரம் என்று சொல்லப்படுகிறது. தரித்திரத்தினால் சதை காட்டிப் பிழைக்க நேர்ந்துள்ள தொழிற்காரிபலருக்குப் பொருந்தலாம் இந்தப் பேச்சு. ஆனால் தொழில் செய்யும் யுவதி களாக மாறியவர்களில் பணத்துக்காக உடல் வீறபவர்கள் போக 'சும்மா, ஜாலிக்காக, ரொமான்ஸ், அட்டவெண்ச்சர் என்பவைகளுக்காக' விளம்பரச்சரக்குகளாகும் தளைக்காரிகளும் உண்டு. தொழிலாகப் பயிலப்பெறுகிற இந்த வர்க்கத்தினால் மட்டும் தான் விபசாரம் வளர்கிறதா? கட்டிய கணவனும் குடும்பமும் சொத்தும் இருக்கிற 'பூர்ண்வா' இனத்திலே அழகி அம்புஜா அடுத்த வீட்டு அழகனுடன் கொஞ்சவதன் காரணம் இல்லாத குறையினாலா?

பணம் பெற்றவர்கள் மிருக வெறியுடன் பலப்பல கண்ணியரை சுகிக்க விரும்பி விபசாரத் திறப்பு விழா செய்து அதை வளரவீடுவது தரித்திரத்தி னாலா? சதை வெறி பற்றியலையும் கணவனுல் இன் பம் பெருத இளம் மனைவி சதைப்பசி தணிக்க வீட்டு வேலைக்காரர்களைக் காதலர்களாக்குகிற காம நாடகம் பணக்காரவீடுகளிலே நடைபெறுவது எதன் பிசுகு? உணர்ச்சிகள் ஆட்டிவைக்கிற விளையாட்டு அல்லவா!

உணர்ச்சியின் கைப்பாவையானால் சிவகாமி செல்வும் சுகவாழ்வு எல்லாவற்றுடன் — மனதுக் குப் பிடிக்காத கணவனிருந்தாலும்—மனதுக்குக்கந்த ஆசை நாயகன். வாழ்க்கை சொர்க்க போகம்தான்.

ஆனால், உண்மை வெளியாகாது போகுமா? ஒரு நாள் பட்டப் பகலிலே மத்தியானம் மூன்று மணிக்கு கட்டிலேறி சிவகாமியும் காத்தவிங்கமும் நடத்திக் கொண்டிருந்த காமநாடகத்தைக் கண் ஞேரக் கண்டுவிட்டார் பண்ணையார்! அவர் அய ஓரிலிருந்து இரவு பத்துமணி ரயிலுக்குத் தான் வருவார் என நம்பினார்கள் அவர்கள். ஆனால் பாழூய்ப் போகிற இரண்டு மணி வண்டி அவரைக் கொண்டு வந்து தள்ளிவிட்டதே!

பலன் என்ன?

அவரிடம் பணம் இருந்தது. பணமில்லாத காத்தவிங்கம் அவர் வீட்டிலே திருடிவிட்டான் என்று குற்றம் சுமத்தப்பட்டு நாலு வருஷக் கடுங் காவல் தண்டனையில் ஜெயிலுக்குப் போனான். அவ னால் திருடப்பட்டது பணமல்ல. பணமும் நகையும் என்று தான் சொன்னார் பண்ணையார். ஆனால் திருடப்பட்டது பண்ணையார் மனைவியின் ‘கற்பு’

என்கிற கணவனின் அனுபவ பாத்தியதை .
பண்ணையாரின் மானம்.

அவளோ அவர் கொன்றிருப்பார்! ஆனால், துணி வில்லை. சவுக்கெடுத்து அடித்தார். அடி அடி என்று அடித்தார். சேலை அவிழ்ந்து விழும்படி யாக அடித்தார். அவள் மேனி யெங்கும் தடுப்பு தடுப்பாக கண்ணிப் போவதைக் கண்டு சிரித்தார், பெண் முன்னால் பேசத்தகாது என்று சமுதாய தர்மம் சொல்கிற கேவலமான—மினகத்தனமான—வார்த்தைகளை யெல்லாம் பெண்ணிடமே சொல்லி ஏசிச் சிரித்தார். அவளிடம் அவர் சொல்லலாம்!! அவர் மனைவி அவள். மனைவி என்றால் அவளோ என்ன வேண்டுமானாலும் செய்யவாம், அவளிடம் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என்று கீல்சென்ஸ் கொடுத்துள்ள சமுதாய ஜந்துக்களில் ஒருவரான கணவன் தானே பண்ணையாரும்!

கணவனே முன்பே விரும்பாத குமரி இப்பொழுது விரும்ப முடியுமா? அந்த வீட்டை விட்டு வெளி யேறி தங்கையிடம் அடைக்கலமானால்.

‘அவள் ஓடிப்போய்விட்டாள்’ என்று கதை எங்கும் பரவியது. வாழாவெட்டி என்று சமுகத் துப் பெரியார்கள் ஏசினார்கள். அவள் வாழ்வை பாழ்படுத்தி இன்பத்தை வெட்டி அவளோ உருப் படாதவளாக மாற்றியது தாங்கள் தான் என்பதை உணரமுடியாத உத்தமர்கள் அவர்கள்! பிறர் வம்பு பேசவதே அவர்களுக்கு இன்பம்.

ஓடிவந்த மகளை ஏசிப்பேசி புருஷன் வீட்டிலே திரும்பச் சேர்க்காத தங்கை அவளோ ‘பயன்படுத்தி’க் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது.

தந்தை -- மனைவி யிழுங்கு, வயதேற்றிப் போனவர் - 'காதல் செய்ப் பெண்டேடி' அலீபவர் தான் தனது இன்பத்துக்காக பக்கத்து வீட்டில் உள்ள 'தாலியறுத்தவனோ' பதப்படுத்துவதும், தீண்ணையில் ஒண்டுகிறவனை திண்டிலே சாய்ப்பதும் மகனுக்குத் தெரியாமல் போகுமா?

அவள் பெண். அவனுக்கும் இன் பப்பசி உண்டு, அவள் வாலிபத்தின் வளமையிலே மினு மினுத்த பாவை, வயது பதினெட்டு தானே ஆகிறது. அவனுக்கு 'பசி' அதிகம் உண்டாவது இயல்பு.

அவள் அழகி. பருவ மலர். கவர்ச்சி இருந்தது. சமூகத்தில் வண்டுகளுக்குக் குறைவா என்ன! அதனால் அந்த மலர் வண்டுகளை இழுத்து இன்பம் அனுபவிக்க சந்தர்ப்பங்கள் சிறைபக் கிடைத்தன

தந்தைக்கு மகள் பெயர் அடிப்படுவது பிடிக்க வில்லை. அவரைப் பற்றி கேவலமாகப் பேசப்படுவதும் தெரியும். ஆனால் என்ன செய்வது?

'பெயர் கெட்டதோ கெட்டுப்போச்சு பாபத்தைச் செய்யாமலிருக்கும் போதே என் பெயர் மீது எல் லோரும் பழிசமத்தி யாச்சு. செய்யாமல் வீண்பழி ஏற்பதும் ஒன்று தான்; பாபம் செய்து விட்டு பழி சுமப்பதும் ஒன்று தான். மேலும், பெயர் எனக்கு இனி வரப் போவதில்லையே! முன்னால் சுமை மனதை உறுத்தியது - வீணைப் பழி பிறந்துள்ளதே என்று அந்த மனச் சுமையாவது இல்லாமல் தீருமல்லவா இனி!' என்று துணிந்துவிட்டார் ஓரிரவில்.

சந்தர்ப்பம் தான் சதி செய்தது அன்றும். உல்ல ஸிலவு. ஸிலவிலே அவள் படுத்திருக்காள். அசந்து கிடந்தாள். அவளையே ரொம்ப கேரம் கவனித்துக் கொண்டிருந்தார் அவர்.

மெஸ்விய வெள்ளோப் பூந்துகில் உடுத்துக்கிடந்த அவளது பின் பாகம் — கால்களை மடக்கி ஒருக் களித்துப் படுத்திருந்த அவளது சகன பாகங்களின் காம்பீர்ய வனப்பு — அவரது பார்வையை உறுத்திக் கொண்டிருந்தது

அவள் திரும்பிப் படுத்தாள். மல்லாந்து கிடந்தாள். மேலாடை கிழே நழுவி விழுந்து துவண்டது கால்கள் நீண்டன. அவள் புரண்டதனால் ஆடை விலகி விழுந்தது.

நல்ல சிலா. அவள் அழகி. அவள் பெண். அவள் கண்ணத்தின் வாளிப்பிலே, முக்கின் எடுப்பிலே, முகத்தின் சாயவிலே, அவள் கிடந்த கோலத் திலே சிங்கை தடுமாறி ய அவர் தனது மனைவி அன்னம்மாளின் சரயலே உணர்ந்தார். அன்னம் மாளின் மகள் - தனது மகள் - அன்னம்மாளோப் போல, தனது அருமை மனைவியைப் போலவே, காட்சி தந்தாள். அவர் உள்ளம் அன்னத்தை எண்ணியதும் உணர்ச்சி வெறி பசியைத் தூண்டியது. எதிரே கிடந்தாள் பெண், அவள் அந்புத அழகி.

அவள் அவரது மகள்தான், தான் தங்கை-என்று ஹும் என்ன! அவர் ஆண், அவள் பெண், உணர்ச்சியின் சங்கிதியிலே ஆண் பெண் என்ற முறை தவிர வேறு உறவுகளுக்கு இடம் கிடையாது... உள்ளம் அரித்தது, உடல் கொதித்தது, உணர்ச்சிகுழுறியது, கொந்தளித்தது. பிரவகித்து அலைபாய்ந்தது. உந்தியது. உலுக்கியது. வெறியேற்றியது.

அவரால் தாங்கபுடியவில்லை. அவர் பறந்தார் அடல்மீது. அன்னப்பாளன் அருமை உருவத்தின்

பிம்பமாய் திகழ்ந்த சிவகாமியின் கண்ணத்திலே, உதடு களிலே, முகத்திலே முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு

அவள் விழித்தாள், அசந்து தூங்கிக் கிடந்த சிவகாமி விழித்தாள், உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளான போது.

காத்தலிங்க அணைப்பிலே இருப்பதாகக் கனவு கண்டு விழித்த அவளது கண்கள் பண்ணையாரைக் காட்டின ஒரு கணம்—பிரமை!

நன்கு நோக்கினாள்.

'அப்பா!' என்றாள் மகள், அதிலே எவ்வளவோ உணர்ச்சி, எவ்வளவோ குற்றச்சாட்டு.

என்றாலும், பிரமாதமான பாபம் இல்லையே! பழக்கமான இன்பம் அவளுக்கு-மற்றுமோர் ஆணின் அணைப்புதானே! அது யாராக இருந்தால் என்ன!

சிவகாமிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவன் மாதிரி கிழுதட்டிப் போயிருந்த—'கணவன்' ஸ்தானத்தைப் பிடிக்க விரும்பிய—தங்கையை எடுப்பதிப் பிடிக்கும்?

அவள் பெண். அவளுக்கு வயசு பதினெட்டு. போனவருஷம் தான் அவளுக்குக் கல்யாணமாயிற்று. அழகு மலர் அவள். காமச் சுவையின் ரகங்களை ஒருவாறு உணர்ந்தவள் — உனர் ஆரம்பித்திருந்த வள்.

கட்டுப்பாடு அவளை உறுத்தியது. ஆண்கள் அவளை தங்கள் உரிமைப் பொருளாக்கி, இஷ்டம் போல் ஆள்வதை அவள் விரும்பவில்லை. தன் இஷ்டம்போல் இஷ்டப்பட்டவரை ஆட்டிவைக்க விரும்பி


ஞன் சிவகாமி. பெண்களுக்கு இபஸ்பான ஆசை
களில் அதுவும் ஒன்று.

ஆகவே, 'அந்தப் பறவை—இரு முறை ஓடிக்
கண்ட பறவை—மீண்டும் வெளியேற்ற தவித்துக்
கொண்டிருந்தது.

சந்தர்ப்பம் துணிபுரிந்தது. அடுத்த வீட்டிலே
அமைந்திருந்த ஐவுளிக்கடையில் வேலைபார்த்த வாவி
பன்—அவளைப் பிடிக்க வலைவீசிக் கொண்டிருந்த
வன்—அவளை 'தட்டிக்கொண்டு' போய்விட்டான்.
அவனுக்கும் அவளுக்கும் எத்தனைாள் தொடர்போ!
யாருக்கும் தெரியாது.

ஆனால் 'ஓடிப்போய் விட்டான்! ஓடிப்போய்
விட்டான்—தட்டுவாணிச்சிறுக்கி!' என்று சமூகத்துப்
பெரியார்கள் ஏசினார்கள். அவர்கள் தான் அவள்
வாழ்வைப் பாழ்படுத்திய மூலகாரணவர் என்பது
அவர்களுக்குத் தெரியாது.

அவள் எங்கு ஓடிப்போனாலோ அந்த விஷயமும்
யாருக்கும் தெரியாது!





சாந்தி நிலையம்
திருச்சி ஜில்லா